

ACCOUNTANCY

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (8 × 2½ = 20 marks)

Answer ALL the questions.

1. இடாப்பு விலை பற்றி நீவிர் அறிவது யாது?
What do you mean by Invoice price?
2. இணைவினை என்றால் என்ன?
What is joint venture?
3. வருவாயின செலவின கணக்கு - விளக்குக.
Explain 'Income and Expenditure Account'.
4. நிலை அறிக்கை என்றால் என்ன?
What is statement of affairs?
5. தியாக விகிதம் என்றால் என்ன?
What is sacrificing ratio?
6. நடைமுறைக் கணக்கு என்றால் என்ன?
What is an account current?

7. நடைமுறைக் கணக்கில் பெருக்குதல் முறையில் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

In account current how the interest is calculated on the products?

8. ஒரு புதிய கூட்டாளி சேரும் போது வணிக நற்பெயர் எவ்வாறு கையாளப்படுகிறது?

How is goodwill treated at the time of admission of new partner?

SECTION B — (4 × 7½ = 30 marks)

Answer any FOUR questions.

9. A என்ற நிறுவனம் ரூ. 10 மதிப்புள்ள முழுவதும் அழைக்கப்பட்ட 500 பங்குகளை ஒதுப்பிழப்பு செய்ய முடிவு செய்தது. இப்பங்குகளில் இறுதி அழைப்பு தொகை ஒர் பங்கிற்கு ரூ. 5 செலுத்தவில்லை. இப்பங்குகள் அனைத்தும் ஒரு பங்கு ரூபாய் 10க்கு மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டு பதிவுகளைத் தருக.

A Limited Company forfeited 500 shares of Rs. 10 each, fully called up, for non payment of final call money of Rs. 5 per share. These shares were subsequently reissued for Rs. 10 per share. Give necessary journal entries.

10. A, B ஆகிய கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 எனும் விகிதத்தில் பிரித்து வந்தனர். இவர்கள் C எனும் புதிய கூட்டாளியை சேர்க்க முடிவு செய்தனர். புதிய லாப விகிதம் முறையே 2 : 2 : 1. புதிய கூட்டாளி C ரொக்கமாக முதல் ரூ. 8,000ம் மற்றும் நற்பெயருக்கு ரூ. 2,000 கொணர்கிறார்.

A மற்றும் Bயின் இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்	ரூ.	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல் - A	8,000		நற்பெயர்	2,500
- B	8,000	16,000	இதர சொத்துகள்	17,500
காப்புக் கணக்கு		4,000		
		<u>20,000</u>		<u>20,000</u>

கூட்டாளிகள் கூட்டாண்மை ஏடுகளில் நற்பெயரின் மதிப்பு ரூ. 6,000 என தோற்றுவிக்க முடிவு செய்தனர். தேவையான குறிப்பேட்டு பதிவுகளையும், இருப்பு நிலைக் குறிப்பையும் புதிய நிறுவனத்தில் தயார் செய்க.

'A' and 'B' are partners sharing profits and losses in the ratio of 3 : 2. C is admitted and the new profit sharing ratio is 2 : 2 : 1. C brings in cash Rs. 8,000 for capital and Rs. 2,000 for goodwill. The balance sheet of A and B is as follows :

Liabilities	Rs.	Rs.	Assets	Rs.
Capital - A	8,000		Goodwill	2,500
- B	8,000	16,000	Other assets	17,500
Reserve account		4,000		
		<u>20,000</u>		<u>20,000</u>

